

“எதெர உதான” தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கு

1. தயாரிப்பின் தன்மை

வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் சேமிப்புக் கணக்கு/நிலையான வைப்புக் கணக்கு.

2. தகைமை

2.1 இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியுள்ள இலங்கைக்கு வெளியில் வதிகின்ற பராயமடையாதோர்.

2.2 அவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் வெளிநாட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள, இலங்கையில் வதிகின்ற பராயமடையாதோர்.

2.3 இலங்கையில் வதிகின்ற வெளிநாட்டு பராயமடையாதோர்.

3. “எதெர உதான” தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்குகளுக்கு வழங்கப்படும் பயன்கள்.

3.1 வட்டி வீதம்

வளர்ச்சியடைகின்ற மீதி மட்டங்களுக்கு உரியதாக வளர்ச்சியடைகின்ற வட்டி வீத மட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்ச மாதாந்த மீதி அமெரிக்க டொலர் 2,501/- இற்கும் அதற்கு மேலும் அமெரிக்க டொலர்களில் பேணுகின்ற “எதெர உதான” பராயமடையாதோர் சேமிப்புக் கணக்குகளுக்காக மேலதிக வட்டி வீதங்கள்,

அமெரிக்க டொலர் 2,501/- இற்கு சமமாகவும் அதற்கு மேலும் குறைந்தபட்ச மாதாந்த மீதி வேறு வெளிநாட்டு நாணய வகைகளில் பேணப்படுகின்ற “எதெர உதான” பராயமடையாதோர் சேமிப்புக் கணக்குகளுக்காக மேலதிக வட்டி வீதங்கள்.

(அனைத்து வட்டி வீதங்களும் காலத்திற்குக் காலம் மாற்றத்திற்கு உட்படும்.)

3.2 மின் ஒப்படை /வங்கி வரைவு, தரகு பணத்திலிருந்து விடுவித்தல்.

பராயமடையாத கணக்கு உரிமையாளரின் கல்வித் தேவைக்கு உரியதாக வெளிச் செல்லும் பண மாற்றம் இடம்பெறும்போது, அச் செயற்பாடு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கில் மாதாந்த குறைந்தபட்ச மீதி அமெரிக்க டொலர் 2,500/- அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பேணப்படுமாக இருந்தால் மாத்திரம் வங்கி தரகு பணம் முழுமையாக நீக்கப்படும். மின் ஒப்படை /வங்கி வரைவு வழங்கப்படும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் இந்தத் தரகு பணத்திலிருந்து விடுவிக்கப்படுவது ஏற்படையதாகும்.

- எந்தவொரு வெளிநாட்டு நாணய வகையில் பேணுகின்ற “எதெர உதான” தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கில் பற்று வைத்து வழங்குகின்ற போது,
- அவருடைய பிள்ளைக்காக தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கைப் பேணுகின்ற பெற்றோர்களின் “தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கு” /ரூபாய் கணக்கில் பற்று வைத்து வழங்கப்படுகிற போது,

3.3 காப்புறுதி காப்பீடு

தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கு உரிமையாளர்கள் “தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கிற்காக” நடப்பு காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான ரூபாய் 100,000/- காப்புறுதி காப்பீட்டுக்குத் தகைமை பெறுவதோடு அதற்காக பிள்ளையின் நோயை அறிந்துகொள்ளுவதற்காக 06 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்களின் தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கில் அமெரிக்க டொலர் 250/- அல்லது அதற்கு சமமாக வேறு எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தில் மாதாந்த மீதியாக பேணி வந்திருக்க வேண்டும்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் காப்புறுதி காப்பீட்டுக்கு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் ஏற்படையதாகும்.

- i. வில்லை பொருத்துதல்
- ii. டெங்கி காய்ச்சல்
- iii. மூளைக் காய்ச்சல்
- iv. ஜபனீஸ் என்சபலைட்டிஸ்
- v. இதய நோய்.
- vi. புற்றுநோய் மற்றும் லியுகேமியா
- vii. சிறுநீரகம் செயலிழத்தல்
- viii. நியுமோனியா

3.4 சாதாரண தர /உயர் தர பரீட்சைகளில் அதிசிறந்த பெறுபேறுகளுக்கான பணப் பரிசு

இந்தப் பயனைப் பெற்றுக்கொள்ளுவதற்குப் பரீட்சார்த்தி குறித்த பரீட்சை ஆரம்பமாகின்ற சந்தர்ப்பத்தில் தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கில் அமெரிக்க டொலர் 5,000/- மீதியை ஒருவருடம் முழுவதும் பேணியிருத்தல் வேண்டும்.

கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களின் கீழ் தகுந்த பத்திரங்களை சாட்சியாக சமர்ப்பிப்பதன் மூலம் இந்தப் பணப் பரிசுக்காக விண்ணப்பிக்க முடியும்.

- i. உள்நாட்டு /இலண்டன் சாதாரண தர பரீட்சையில் ஒரு பாடத்திற்கு மிக உயர்ந்த தரத்தைப் பெற்று சித்தியடைந்தமைக்காக வழங்கப்படுகின்ற பணப் பாரிசு ரூபா 10,000/- ஆகும். (ஆகக் கூடியது 03 பாடங்களுக்கு மாத்திரமாகும்)
 - ii. உள்நாட்டு /இலண்டன் சாதாரண தர பரீட்சையில் ஒரு பாடத்திற்கு மிக உயர்ந்த தரத்தைப் பெற்று சித்தியடைந்தமைக்காக வழங்கப்படுகின்ற பணப் பாரிசு ரூபா 5,000/- ஆகும். (ஆகக் கூடியது 05 பாடங்களுக்கு மாத்திரமாகும்)
- (உள்நாட்டு சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையில் “A” சித்தியும் இலண்டன் சாதாரண தர பரீட்சையிலும் உயர் தர பரீட்சையிலும் “A” சித்தியும் “A *” சித்திகளும் இதற்காகத் தகைமை பெறும்)

3.5 “மீதியை உறுதிப்படுத்தும் கட்டணங்களிலிருந்து” விலக்களித்தல்.

- i. பராயமடையாதோர் வெளிநாட்டு நாணய கணக்கின் மீதி அமெ.டொ. 2,500/- அல்லது அதற்கு சமமான ஏனைய வெளிநாட்டு நாணயத்தில் இருப்பின் (தனிப்பட்ட பராயமடையாதோர் வெளிநாட்டு நாணய கணக்கை வைத்திருக்கும்) அந்தப் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளுக்கு விசா பெறுவதற்காக கணக்கின் “மீதியை உறுதிப்படுத்தும்” சான்றிதழை வழங்குவது சம்பந்தமான வங்கி விதிப்பனவுகளுக்கு விலக்களிக்க முடியும்.
- ii. பெற்றோரின் வெளிநாட்டு நாணய (PFCA) கணக்கின் மீதி அமெ.டொ. 2,500/- அல்லது அதற்குரிய விகிதாசாரத்தில் ஏனைய வெளிநாட்டு நாணய கணக்கில் (PFCA) மீதி இருக்கும் போது கூட மேலுள்ள விலக்களிப்பு ஏற்புடையதாகும்.

3.6 கல்வி தேவைக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகின்றபோது விமான பயணச்சீட்டுக்காக ஆகக் கூடியதாக ரூபா 100,000/- பணத் தொகையை வழங்குதல்.

தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கு உரிமையாளருக்கு அவருடைய கல்வி நடவடிக்கைகளுக்காக கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் விமான பயணச்சீட்டுக்காக வங்கி பணம் வழங்கும்.

- விமான பயணச்சீட்டு வழங்கப்படும் திகதிக்கு முன்னர் குறைந்தபட்சம் 2 வருடங்களுக்காக தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கின் மாதாந்த குறைந்தபட்ச மீதி அமெ.டொ. 2,501/- அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- கணக்கு மீதியின் 5% அளவில், அதாவது ரூபா 100,000/-இற்கு மேற்படாமல், தனிநபர் வெளிநாட்டு நாணய பராயமடையாதோர் கணக்கு உரிமையாளர் ஒருவருக்கு வங்கி செலுத்தீடுகளை வழங்க முடியும்.

- ஒரு விமான பயணச்சீட்டுக்கு மாத்திரம் ஒரு பிள்ளை இக் கொடுப்பனவைப் பெற தகைமை பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைப் பேணி வந்தாலும் கூட, ஒரே பிள்ளைக்கு பல விமான பயணச்சீட்டுக்களுக்குப் பணம் வழங்கப்பட மாட்டாது.
- குறித்த பணத்தை பிள்ளையின் அல்லது பெற்றோரின் ரூபா கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

3.7 “பீப்பிள்ஸ் விஸ்டம் கடன்” திட்டத்தின் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, இந்தப் பிள்ளைகளின் கல்விக்கு உரிய வெளிநாட்டு கற்கைகளுக்காக “பீப்பிள்ஸ் விஸ்டம் கடன்” வழங்குவதை வங்கி கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.

4. பொது

- அவர்களின் பெற்றோர்களிடமிருந்து /பாதுகாவலர்களிடமிருந்து கிடைக்கும் உள்வரும் பண அனுப்பலை வரவு வைப்பதன் மூலம் அல்லது பெற்றோர்களின் /பாதுகாவலர்களின் தற்பொழுது உள்ள தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவதன் மூலம் கணக்கைத் திறக்க வேண்டும்.
- தனிநபர் வெளிநாட்டு நாணய பராமடையாதோர் கணக்குகள், அல்லது சேமிப்புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புக் கணக்குகள் என்ற வகையில், எந்தவொரு வெளிநாட்டு நாணய வகையிலும் திறந்து பேண முடியும். அதாவது: அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுன், யூரோ, அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், ஹொங்கொங் டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பான் யென், சுவிட்சர்லாந்து குஹோனர், நியுசீலாந்து டொலர், டென்மார்க் குஹோனர், நோர்வேஜியன் குஹோனர், சைனிஸ் யுவான், சுவிஸ் பிரேங், தாய் பாத் மற்றும் இந்திய ரூபாய்.

4.1 கணக்கைத் திறப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைமுறை

கணக்கைத் திறப்பதற்காகத் தேவைப்படும் பத்திரங்கள் மற்றும் தகவல்கள்.

- கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம்.

<https://www.peoplesbank.lk/roastoth/2022/08/Minor-English.pdf>

- பெற்றோர்களின் /பாதுகாவலர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டின் போட்டோ பிரதி (விபரங்களை மாற்றும் மற்றும் விசா காட்டப்படும் பக்கம் அடங்கலாக)
- பெற்றோர் /பாதுகாவலர் இலங்கையிலிருந்து வெளியேறிய திகதி
- குடியுரிமை/வெளிநாட்டு அரசு வழங்குகின்ற பெற்றோர்களின் /பாதுகாவலரின் விசா அனுமதிப்பத்திரத்தின் தன்மை
- பராமடையாதவரின் பிறப்புச் சான்றிதழின் போட்டோ பிரதி.
- பராமடையாதவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தால் அதன் போட்டோ பிரதி. (விபரங்களை மாற்றும் மற்றும் விசா காட்டப்படும் பக்கம் அடங்கலாக)

4.2 தேவையான குறைந்தபட்ச மீதி

வெளிநாட்டு நாணயம்	சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு	நிலையான வைப்புக் கணக்கு
அமெரிக்க டொலர்	50/-	1000/-
பிரித்தானிய பவுண்	50/-	750/-
யூரோ	50/-	1000/-
அவுஸ்திரேலிய டொலர்	75/-	1350/-
கனேடிய டொலர்	75/-	1300/-
சிங்கப்பூர் டொலர்	75/-	1500/-
ஜப்பான் யென்	6,000/-	110,000/-
ஹொங்கொங் டொலர்	400/-	8000/-
நியூசீலந்து டொலர்	75/-	1500/-
சுவிஸ் பிரேங்	50/-	1000/-
சுவீடிஷ் குரோனார்	450/-	9000/-
டென்மார்க் குரோனார்	350/-	6500/-
நோர்வேஜியன் குரோனார்	450/-	8750/-
சீன யுவான்	350/-	6750/-
தாய்லாந்து பஹாட்	1650/-	33,000/-
இந்திய ரூபாய்	4000/-	80,000/-

4.3 அனுமதி பெற்ற வரவு

- ✓ வங்கி முறை ஊடாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உள்வரும் பண அனுப்பல்
- ✓ பெற்றோர்களின் /பாதுகாவலரின் இருக்கும் தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கிலிருந்து பணத்தை மாற்றுதல்.
- ✓ கணக்கில் உள்ள பணத்தின் மீது ஈட்டிக் கொண்ட வட்டி.

4.4 அனுமதி பெற்ற பற்று

- ✓ பராயமடையாதவர்களின் கணக்குகளுக்கு உரித்தான சாதாரண நடவடிக்கைமுறையை இணங்கியொழுகி, வெளிநாட்டு நாணயத்தில் பணத்தை மீளப் பெறுதல்.
- ✓ வெளிநாட்டு கல்வி பெற விரும்பும் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களான இந்தப் பராயமடையாத கணக்கு உரிமையாளர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உரிய ஆவணப்படுத்தப்பட்ட சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வெளிநாட்டு செலாவணி என்ற வகையில் பணத்தை மாற்றுதல்.
- ✓

5. கட்டணம் மற்றும் அறவீடு

விகிதாசார மற்றும் வரி அறவிடலுக்காக கீழுள்ள இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

<https://www.peoplesbank.lk/roastoth/2024/10/Foreign-English.pdf>